30th January 1961]

Sri V. K. RAMASWAMY MUDALIYAR : May I know the reasons for not taking up the proposal especially in view of the fact that there is a widespread feeling that the entire Department should be re-organised and the top-ranking officers do not have personal contacts with the villagers and have contacts with them only through the officers at the lower level?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : Sir, to the extent the Department has to be re-organised, it has been attended to now and then. But, the Government do feel that there is no need for making the Agricultural Service as an All India Service as that would lead to unnecessary interference from other quarters.

Fair-price shops.

*266 *Q.*—Sri S. M. ANNAMALAI :
Sri K. SATTANATHA KARAYALAR : } கனம்
Sri T. T. DANIEL :
Sri M. P. SARATHI :

உள்விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) 1960-ல் நியாயவிலைக் கடைகள் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை திறக்கப்படும் ?

(இ) அவைகளின்மூலம் எப்படி, என்ன விலைக்கு விற்கப்படும் ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (*a*) The Government have authorised the opening of Fair Price Shops up to a maximum of 776 shops for the State as a whole for the current season. The Districtwise breakup is as follows :—

Madras 150.	Coimbatore 70.
Chingleput 60.	Madurai 60.
North Arcot 50.	Ramanathapuram 70.
South Arcot 40.	Tirunelveli 60.
Thanjavur 50.	Kanyakumari 20.
Tiruchirappalli 60.	The Nilgiris 35.
Salem 51.	Total 776.

(*b*) Rice is being issued through each Fair Price Shop at one Madras Measure per head per day, subject to a maximum of 15 bags per shop per day in Madras City and a maximum of 10 bags per shop per day in mufassal. The retail price of rice is round about 0·75 nP. per Madras Measure and varies slightly from district to district.

[30th January 1961

SRI S. M. ANNAMALAI : ஸார். இந்த நியாய விலைக் கடைகளை அதிகமாகத் திறந்து அதிக அரிசி கொடுத்தால் இப்போது ஏறிய விலையைக் குறைக்கலாம். இப்போது மார்க் கெட்டில் சென்று அரிசி கேட்டால் நியாய விலைக் கடைகளில் விற்கும் விலையைவிட அதிகமாகச் சொல்லப்படுகிறது. இப்படி விலையானது விஷம் போல் ஏருமல் இருப்பதற்காக நியாய விலைக் கடைகளை மேலும் திறக்க அரசாங்கம் முன் வருமா? இப்போது நபர் ஒன்றுக்கு 1 படி கொடுப்பது என்றிருப்பதை 2 படியாகக் கொடுக்க சர்க்கார் முன் வருவார்களா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நியாய விலைக் கடைகள் திறந்து வைப்பதாவது அவசியமான இடங்களில் நிவாரணம் அளிக்கவேண்டும்—அதுவும் ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும்—என்ற நோக்கத்தோடுதான் திறக்கப்படுகின்றன. அதிகமாக நியாய விலைக்கடைகள் திறக்கப் படவேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு திறக்க வேண்டிய நிமித்தம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் திறக்கப்படுகின்றன. நேற்று மாலை நான் வட ஆற்காடு மாவட்ட கலெக்டரோடு பேசிக் கொண்டிருந்தேன். நியாய விலைக் கடைகள் இருக்கின்றன, அதோடு விலைகள் குறைந்துகொண்டிருக்கின்றன என்று சொன் ஞர்கள்.

SRI T. T. DANIEL : May I know the quality of rice available in Fair Price Shops and whether any difficulty has been experienced by the public in purchasing the rice from the Fair Price Shops?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : Sir, I cannot describe the quality of rice. If only the hon. Member takes some care and trouble to visit the Fair Price Shops he can see for himself the quality of rice that is supplied there. As I have already stated, there are 150 Fair Price Shops in Madras city.

SRI S. M. ANNAMALAI : ஸார், அமைச்சர் அவர்கள் பதில் சொல்லுகின்றபோது வட ஆற்காடு மாவட்ட கலெக்டரைச் சந்தித்துப் பேசியபோது விலைகள் குறைந்து வருகிறது என்று அவர் கூறியதாகச் சொன்ஞர்கள். இப்போது நியாய விலைக் கடைகளில் விற்கும் விலையைவிடக் குறைவாக இருக்கிறதா? மார்க்கெட்டில் இருக்கும் விலை என்ன என்று கேட்டார்களா? சென்ற மாதம் என்ன விலை இருந்தது. சென்ற ஆண்டு என்ன விலை இருந்தது என்று கேட்டார்களா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நியாய விலைக் கடைகளில் விற்பதைவிடக் குறைந்திருக்கிறது என்று நான் சொல்லவில்லை. அவர்களும் குறைந்திருக்கிறது என்றுதான் சொன்ஞர்கள். எதைவிடக் குறைந்திருக்கிறது என்று சொல்ல வில்லை.

30th January 1961]

SRI K. ANBHAZHAGAN : நியாய விலைக் கடைகளில் ஏறத் தாழ இரண்டு மணி முதல் மூன்று மணி அளவு வரையில் 400 முதல் 500 பேர்கள் வரையில் காத்திருக்கொண்டிருக்கின்ற நிலைமையை மாற்ற அரசாங்கம் ஏதாவது வழிவகை செய்வார் களா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இதை மாற்ற முற் பட்டால் கள்ள மார்க்கெட் நிலைமைதான் ஏற்படலாம்.

SRI M. R. KANDASWAMI MUDALIYAR : இப்போது ஸ்டாக்கில் வைத்திருக்கக்கூடிய நியாய விலைக் கடை அரிசி பார்வைக்கு நல்ல முறையில் இருந்தாலும், சமைக்கும்போது ஒரு வாடை வருகிறது. இதைப்பற்றி எற்கனவே அமைச்சரிடத்திலும் சொல்லியிருக்கிறோம். அந்த மாதிரி புகார் வந்திருக்கிறதா ? இன்னும் இந்த அரிசியை வைத்துக் கெட்டுப் போவதைக் காட்டிலும் அதை விற்று விட்டு புதிதாக ஸ்டாக் செய்வது நல்ல தல்லவா ? அதற்கான முறையில் நடவடிக்கை எடுப்பார்களா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : புகார்கள் என்னி டம் ஒன்றும் வரவில்லை. மேலும் இது சென்னை அரசாங்கத்தின் ஸ்டாக் இல்லை. மத்திய சர்க்கார் வைத்திருக்கக்கூடிய ஸ்டாக் கிலிருந்து வாங்கிக் கொடுக்கப்படுகின்றது. மேலும் கெட்டுப் போகாமல் இருப்பதைப்பற்றி மத்திய சர்க்கார் வேண்டிய நட வடிக்கைகளை எடுத்துக்கொள்வார்கள். அது இந்த அரசாங்கத் தின் பிரச்னை இல்லை.

SRI A. GOVINDASAMY : நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் அரிசி கேட்கின்ற காலத்தில் சர்க்கரை ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டுமென்று சொல்லுகின்றார்கள். சர்க்கரை ரேஷன் கார்டு ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை. ஆகையால், இனிமேல் சர்க்கரை ரேஷன் கார்டைக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லும் முறையை மாற்றுவதற்கு சர்க்கார் நடவடிக்கை எடுப்பார்களா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : அம்மாதிரி என் னிடம் தகவல் இல்லை. கனம் அங்கத்தினர் அவர்கள் எந்த நியாய விலைக் கடையில் இம்மாதிரி கேட்கிறார்கள் என்று குறிப்பிட்டு எழுதியனுப்பினால், அதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.

SRI J. MATHA GOWDER : நீலகிரி ஜில்லாவில் நெல் சாகுபடி மிகவும் குறைவாக இருக்கிறது. வெளி ஜில்லாக்களி லிருந்துதான் அரிசி வரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால்—இப்போது 35 கடைகள் திறந்திருக்கின்றதாகச் சொன்னார்கள். இது குறைவாக இருப்பதால்—மேலும் அதிக மாகத் திறக்க ஏற்பாடு செய்வார்களா ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : நீலகிரி ஜில்லா விற்கு 35 என்று சொன்னால் நீலகிரிக்கு பிரத்தியேகமாக கவனம் செலுத்தி கொடுத்திருக்கிறோம் என்று கனம் அங்கத்தினர்கள் உணர்வார்கள்.

[30th January 1961

Sri V. K. KOTHANDARAMAN : ஸார், வட ஆற்காடு ஜில்லாவில் அறுவடையான காலத்தில் விலை காலணு, அரைபணு குறைந்து, பிறகு ஒரு அணுவிற்கு மேல் ஏறியிருக்கிறது. அப்போது காலணு குறைந்ததை வைத்துக்கொண்டு குறைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதைப் பரிசீலனை செய்து மேலும் அதிகப்படியான நியாய விலைக் கடைகளைத் திறக்க அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வார்களா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : கனம் அங்கத்தினர் மன்றக் கூட்டம் முடிந்த பிறகு போய் கலெக்டரைப் பார்த்து இதையெல்லாம் பற்றிப் பேசலாம்.

Sri K. VINAYAKAM : Sir, is it a fact that the Government have issued orders to the Collectors to close the Fair Price Shops by the end of this month? If so, will the Government consider the possibility of retaining the shops at least for one or two months more, especially in te dry area of Tiruttani taluk which is notorious for its backwardness in agriculture?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : This question will be dealt with according to the needs of the situation and the needs of the places concerned.

Sri M. KALYANASUNDARAM : ஸார், அமைச்சர் அவர்கள் விலை குறைந்திருக்கிறது என்று கலெக்டர் கூறியிருப்பதாகச் சொன்னார்கள். விலை எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது? டிசம்பர் மாதத்திலிருந்ததைவிட ஜனவரியில் குறைந்திருக்கிறதா ?- சென்ற ஜனவரியில் என்ன விலை விற்றது? இப்போது என்ன விலை விற்கிறது? இந்த விவரங்களை அமைச்சர் அவர்கள் கொடுக்க முடியுமா ?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : அந்த விவரங்கள் என்னிடம் இல்லை. கலெக்டர் சொன்னதைச் சொன்னேன். அது தவறு என்று மறுப்பதானால் மறுக்கலாம். தேவை இருக்கிறது என்பதனால்தான் இன்னும் நியாய விலைக் கடைகளை மூடாமல் வைத்திருக்கிறோம்.

Tractors and bulldozers

***267 Q.—Sri M. P. SARATHI** : கனம் உள்விவகார அமைச்சர் அவர்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) விவசாயத்துக்குத் தேவையான டிராக்டர்கள், புல்டோசர்கள் வாங்குவது அன்னிய செலாவணிக் கட்டுப்பாட்டினால் நிறுத்தி வைககப்பட்டுள்ளதா ?

(இ) மத்திய அரசினரிடம் இதற்கு சலுகை காட்டி, அன்னிய செலாவணி ஒதுக்க கேட்கப்பட்டதா?

(உ) அப்படியானால், மத்திய அரசினரின் பதில் என்ன?

The Hon. Sri M. BHAKTAVATSALAM : (அ) to (உ) The Government approached the Gobernment of India for the release of foreign exchange for the purchase of tractors required for the